

# Prime Minister Narendra Modi and Prime Minister of Mauritius Pravind Jugnauth jointly inaugurate and launch India assisted development projects in Mauritius

January 20, 2022

**மொரீசியஸில் வீட்டுகள், சிவில் சர்வீஸ் கல்லூரி, 8 மகொவாட் சூரிய மின்சக்தி திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகநாத் கூட்டாக தடொடங்கி வதைத்தனர்**

மொரீசியஸில் சமூக வீட்டு வசதி திட்டத்தை, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மொரீசியஸ் பிரதமர் திரு பிரவிந்த் காமார் ஜகநாத் ஆகியோர் இன்று கூட்டாக தடொடங்கி வதைத்தனர். இந்தியா மற்றும் மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கூட்டுறவின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் 8 மகொ வாட் சூரிய மின்சக்தி கட்டுமான திட்டங்களுக்கும் இரு பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் அபிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சி மொரீசியஸில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மொரீசியஸ் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பசேய பிரதமர் மோடி, நமது நண்பர்களின் தவேகைகள் மற்றும் முன்னுரிமைகைகள் மற்றும் மதிப்பிற்கூரிய இறையாண்மை மற்றும் அதே நரேத்தில் மக்களின் நலன் மற்றும் நாட்டின் திறன்களை மமேபடும் இந்நியாவின் வளர்ச்சி உதவியின் தடொலநைடோக்கூப் பார்வையை எடுத்துரதைத்தார். நாட்டை மமேபடும்வதில் சிவில் சர்வீஸ் கல்லூரியின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்ட பிரதமர், கர்மயோகி திட்டத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் முன்வந்தார். 2018ம் ஆண்டு அக்டோபரில் நடந்த சர்வதசே சூரிய மின்சக்தி கூட்டணியின் முதல் கூட்டத்தில், ஓரே சூரியன், ஓரே உலகம், ஓரே மின்தொகூப்பு நடவடிக்கையை முன்வதைத்ததையும், பிரதமர் நினைவு கூர்ந்தார். 8 மகொ வாட் சூரிய மின் சக்தி திட்டம், மொரீசியஸ் சந்திக்கும் 13,000 டன் கார்பன் உமிழ்வா பருவநிலை சவால்களைக் கூறக்கை உதவும் என்றார்.

மொரீசியஸ்க்கு நிதியுதவி உட்பட பல உதவிகளை அளிக்கும் இந்நியாவாக்கூ மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகநாத் நன்றி தரெவித்தார். பிரதமர் திரு நரேந்திரமோடியின் தலமையை கீழ், இந்நியா மற்றும் மொரீசியஸ்

இடையேயான உறவுகள் பாதிய உச்சத்துக்கு சென்றுள்ளதாக அவர் கூறிப்பிட்டார்.

மொரீசியஸ் அரசின் 5 திட்டங்கள் செயல்படுத்துவது உட்பட இதர திட்டங்களுக்காக 353 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிறப்புப் பொருளாதார நிதியாதவியை கடந்த 2016ம் ஆண்டு மது மாதம் இந்தியா வழங்கியது. மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம், உச்சநீதிமன்ற கட்டிடம், பாதிய இஎன்பி மரூத்துவமனை, ஆரம்பப் பள்ளிக் கழந்தகைகளுக்கு டிஜிட்டல் டேப்லட் விநியோகம், சமூக வீட்டு வசதித் திட்டம் ஆகியவை இதில் அடங்கும். இன்று தொடங்கப்பட்ட வீட்டு வசதித் திட்டத்துடன், சிறப்புப் பொருளாதார நிதியாதவித் திட்டத்தின் கீழ் அனதைது மிகப் பெரிய திட்டங்களும் அமல்புத்துப்பட்டுள்ளன.

மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த ஜகநாத்,கடந்த 2017ம் ஆண்டு இந்தியா வந்தபோது, செய்துகொள்ளப்பட்ட பாரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் ரெபியூட் நகரில் உள்ள சிவில் சர்வீஸ் கல்லூரிக்கு 4.74 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்படுகிறது. இந்தக் கல்லூரி கட்டப்பட்டவாடன், மொரீசியஸ் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பல பயிற்சிகள் மற்றும் திறன் மம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கும். இது இந்தியாவாடனான பயிற்சி நிறுவனத் தொடர்புகளை மலும் வலுப்படுத்தும்.

8 மகா வாட் சூரிய மின்சக்தி திட்டம் மலம் 25,000 சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்படும். இது

ஆண்டுக்கு தோரயமாக 14 ஜிகா வாட் பசுமனை மின்சாரத்தனை உற்பத்தி செய்யும். இதன் மலம் மொரீசியஸில் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்வசதி அளிக்கப்படும். இதன் மலம் ஆண்டுக்கு 13,000 டன் கார்பன் உமிழ்வனை தவிர்க்க முடியும். இத்திட்டம் மொரீசியஸ் பரவநிலனை பாதிப்பாக்களைக் கூறகைக் உதவும்.

இன்றனை நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய இராதர்ப்பு ஒப்பந்தங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் இதர உள்கட்டமனைப் திட்டங்களுக்காக, மொரீசியஸ் அரசுக்கு 190 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் பாரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் சிறு வளர்ச்சி திட்டங்களை அமல்புத்துவதற்கான பாரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கனைழுத்தானது.

கோவிட்-19 சவால்கள் ஏற்பட்ட போதிலும், இந்தியா-மொரீசியஸ் இடையேயான வளர்ச்சி கட்டுறவா திட்டங்கள் வகேமாக முன்னறேயுள்ளன. கடந்த 2019ம்

ஆண்டு மெட்ரோ எக்ஸ்பிரஸ் திட்டம் மற்றும் புதிய இஎன்டி மருத்துவமனை திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி, மொரீசியஸ் பிரதமர் திரு ஜகநாத் ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர். அதேபோல், மொரீசியஸில் புதிய உச்சநீதிமன்றக் கட்டிடத்தையும், 2020 ஜூலை மாதம் இரு நாட்டும் பிரதமர்களும் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தனர்.

வரலாறு, கலாச்சாரம், மற்றும் மொழி ஆகியவற்றில் இந்தியா மற்றும் மொரீசியஸ் ஆகிய இரு நாடுகளும் நெருக்கமான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இது நமது இருநாடுகளின் வளர்ச்சி கட்டுப்பாட்டில் பிரதிபலிக்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில், இந்தியாவாக்கு முக்கியமான வளர்ச்சி கட்டுப்பாடு நாடாக மொரீசியஸ் உள்ளது. அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி, அனைவருக்குமான முன்னேற்றம் என்ற உணர்வுடன் இன்றைய நிகழ்ச்சி நமது வெற்றிகரமான உறவின் மற்றொரு முக்கிய சாதனையாக அமைந்துள்ளது.

புது தில்லி  
ஜனவரி 20, 2022

DISCLAIMER: This is an approximate translation. The original is available in English on MEA's website and may be referred to as the official press release.